

# LES ÉVOCACTIONS DU MATIN ET DU SOIR

CHAYKH RASLAN



Ceci\_est\_notre\_croyance



Ceci.est.notre.croyance1440



NotreCroyance



# بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ



Ceci\_est\_notre\_croyance



Ceci.est.notre.croyance1440



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

1

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمَلِكُ اللَّهُ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا  
إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ  
وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ  
أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا  
بَعْدَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذَا الْيَوْمِ  
وَشَرِّ مَا بَعْدَهُ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ  
وَسَوْءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ فِي  
النَّارِ وَعَذَابِ فِي الْقَبْرِ

صحيح: أخرجه مسلم في ((صحيحه)) (2723)، وأبو داود (5071)، والترمذي (3390)،  
وأحمد (4192)، عن عبد الله بن مسعود -رضي الله عنه-: (( كان يهني الله -صلى الله  
عليه وسلم- إذا أمتى قال: ... وإذا أصبح قال ذلك أيضا. )) الحديث.



# LES ÉVOCATIONS DU MATIN

## 1

Nous voilà au matin et la souveraineté appartient à Allah !

Toutes les louanges ne reviennent de droit qu'à Allah.

Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la souveraineté et les louanges, et Il est capable de toute chose. Mon Seigneur !

Je Te demande le bien de cette journée et de ce qui s'ensuivra. Et je cherche protection auprès de Toi contre le mal de cette journée et de ce qui s'ensuivra. Mon Seigneur ! Je cherche protection auprès de Toi contre la paresse et les maux de la vieillesse. Mon Seigneur !

Je cherche protection auprès de Toi contre tout châtiment du Feu et tout châtiment de la tombe.

**Sahîh** Recueilli par Mouslim dans son *Sahîh* (2723), Abou Dâwoûd (5071), Al-Tirmidhi (3390) et At-Tirmid (4192) selon une narration de 'Abd-Allah ibn Mas'ûd رضي الله عنه, stipulant : « Le soir, le Prophète d'Allah ﷺ disait : '[...]'. Et le matin, il disait de même : '[...]'. »



CeCinLeCoeurCroyance



CeCinLeCoeurCroyance1409



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

2

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ  
أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ  
نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ.

صحيح: أخرجه البخاري في ((الأدب المفرد)) (ح 1199)، وأبو داؤد (5068)، والترمذي (3391)، وابن ماجه (3868)، وابن حبان (2354)، وأحمد (2/354)، والبيهقي (10/114)، والبخاري (1325/5/112) عن أبي هريرة، عن النبي -صلى الله عليه وسلم- أنه كان يقول إذا أصبح: ((للهم بدي أصبحنا...)).



Creed\_our\_faith\_croyance



Creed\_our\_faith\_croyance 148



NotreCroyance



# LES ÉVOCATIONS DU MATIN

2

Allah ! C'est par Toi Seul que nous nous retrouvons au matin et par Toi Seul que nous nous retrouvons au soir, par Toi Seul que nous vivons, par Toi Seul que nous mourons, et c'est vers Toi Seul que se fera le retour.

**Sahih** : Recueilli par Al-Boukhari dans *Al-Adab Al-Moutrad* (1199), Abou Dawoud (5068), At-Tirmidhi (3391), Ibn Majah (3868), Ibn Hibbane (2354), Atmad (2/354) et Al-Halhami (10/114) et Al-Baghawi (112/5/1326) selon une narration d'Abou Hourairah stipulant que le Prophète ﷺ disait le matin : « Allah ! C'est par Toi Seul que nous nous retrouvons au matin [...] »



Ceci est notre croyance



Ceci est notre croyance 140



Notre Croyance



# أَذْكَارُ الصَّبَاحِ

3

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي  
وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ  
مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا  
صَنَعْتَ، أَبِوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبِوْءُ  
بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ  
إِلَّا أَنْتَ.

صحيح: أخرجه البخاري في ((صحيحه)) (5947)، والبيهقي (3963)، والترمذي في ((التهذيب)) (7173/7) عن سداد بن أبي  
-رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: ((صبيد الاستغفار: . . قال: ومن قالها من النهار موثقاً بها فمات  
من يومه قبل أن يمسي؛ فهو من أهل الجنة، ومن قالها من الليل وهو موثق بها فمات قبل أن يمسي؛ فهو من أهل الجنة)).

# LES ÉVOCATIIONS DU MATIN

## 3

Allah ! Tu es mon Seigneur ! Il n'est de divinité digne d'adoration que Toi. Tu m'as créé, et je suis Ton serviteur. Je me conforme autant que je peux à l'engagement que je T'ai donné ainsi qu'à la promesse que je T'ai faite. Je cherche protection auprès de Toi contre le mal de ce que j'ai fait. Je reconnais Tes bienfaits à mon égard tout comme je reconnais mes péchés, pardonne-les-moi donc, car nul ne pardonne les péchés si ce n'est Toi.

**Sabīḥ** Recueilli par Al-Boukhāri dans son *Sabīḥ* (5947), An-Nassā'ī (5963) et Al-Ṭabarānī dans *Al-Kabīr* (7/7173) selon une narration de Shaddād Ibn Aws رضي الله عنه, qui rapporte que le Prophète ﷺ dit : « **La souveraine des formules de demande de pardon est : [...]** Celui qui la dit de jour avec certitude, puis décède avant d'atteindre la soirée, comptera parmi les gens du Paradis. Et celui qui la prononce de nuit avec certitude et décède avant d'atteindre le matin, comptera parmi les gens du Paradis. »



Ceci\_est\_notre\_croyance



Ceci\_est\_notre\_croyance1418



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

4

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ  
الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ  
وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ  
بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ  
وَشَرِّكَهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ  
أَجْرَهُ إِلَى مُسْلِمٍ.

صحيح: أخرجه الترمذي (3529)، والبخاري في ((الأدب المفرد)) (1204) عن طريق أبي راشد الخزازي: أن أبا بكر الصديق رضي الله عنه - قال: يا رسول الله، علمني، ما يقول إذا أصبح وأذا أمسك؟ فقال: ((يا أبا بكر، قل: اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ...)).

قوله ابن حجر - رحمه الله - في ((تذكرة الأئمة)) (2/345-346)، وقال الشيخ الألباني - رحمه الله -: ((مسألة صحيح)).



Cent\_2018\_center



Cent\_2018\_center



Cent\_2018\_center



# LES ÉVOICATIONS DU MATIN

## 4

Ô Allah ! Créateur des Cieux et de la Terre ! Parfait Connaisseur de l'Invisible et de l'Apparent ! Seigneur et Souverain Suprême de toute chose ! Je témoigne qu'il n'est de divinité digne d'être adorée si ce n'est Toi ! Je cherche protection auprès de Toi contre le mal de mon âme, contre le mal de Satan et son *Shirk*, et contre le fait de causer du tort à ma propre personne ou de causer du tort à un musulman.

NDT : Le *Shirk* est le fait d'attribuer un associé à Allah dans ce qui Lui est exclusivement réservé, à savoir Sa Seigneurie. Son droit exclusif à l'adoration et Ses Normes et Attributs.

Sajdy: Recueilli par Ab-Terrah (3529) et Ab-Boukhârî dans *Al-Adab Al-Mufrad* (1204) selon une narration d'Abou Râhid Al-Houdârî stipulant qu'Abou Bakr Le Très-Véridique a dit : « Ô Messager d'Allah ! Apprends-moi ce que je dois dire chaque matin et soir. » Il fit répondre alors : « Cher Abou Bakr, dis : 'Ô Allah ! Créateur des Cieux et de la Terre [...]'

Le hadith a été déclaré *qawî* par Ab-Ujâiz Ibn Hâdjâr a, dans *Nata'iq Al-Arâr* (2/345-346), et le Cheykh Nasîr (Al-Albâni) a, affirme à son propos : « Sa chaîne de transmission est authentique. »



CeCetAutreCroyance



CeCetAutreCroyance1488



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

5

سُورَةُ الْإِخْلَاصِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١﴾ اللَّهُ الصَّمَدُ ﴿٢﴾

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ

كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

(ثَلَاثَ مَرَّاتٍ)

# LES ÉVOCATIONS DU MATIN

5

## La Sourate « *Al-Ikhlass* »

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Il est Allah, l'Unique.
2. Allah, Le Suprême qui est sollicité par Ses créatures pour combler leurs besoins.
3. Il n'a jamais engendré et n'a pas été engendré non plus.
4. Et rien ni personne ne Lui est semblable.

( À répéter trois fois )



# أَذْكَارُ الصَّبَاحِ

5

## سُورَةُ الْفَلَقِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا

خَلَقَ ﴿٢﴾ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

﴿٣﴾ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

(ثَلَاثَ مَرَّاتٍ)



# LES ÉVOCATIONS DU MATIN

5

## La Sourate «Al-Falaq»

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Je cherche protection auprès du Seigneur de l'Aube Naissante,
2. Contre le mal émanant des êtres qu'Il a créés,
3. Contre le mal de la nuit lorsqu'elle s'obscurcit,
4. Contre le mal des sorcières qui soufflent sur les nœuds,
5. Et contre le mal de l'envieux lorsqu'il manifeste son envie. »

(À répéter trois fois)



# أَذْكَارُ الصَّبَاحِ

5

سُورَةُ النَّاسِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾

مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَهِ النَّاسِ ﴿٣﴾

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾ مِنَ الْغِيَةِ وَالنَّاسِ ﴿٦﴾

(ثَلَاثَ مَرَّاتٍ)

خمس: أخرجه الترمذي (3575)، وأبو داود (5082)، والبيهقي (5443)، وأحمد (5312) عن معاذ بن عبد الله بن حبيب، عن أبيه: أنه قال: ((... قال: قل: قل هو الله أحد، والمعوذتين حين تمسي وحين تصبح ثلاث مرات تكفيك من كل شيء)).



CeC'estNotreChoix



CeC'estNotreChoix1081



NotreChoix



# LES ÉVOICATIONS DU MATIN

5

## La Sourate «An-Nāss»

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Je cherche protection auprès du Seigneur des gens,
2. Roi des gens,
3. Divinité [véritable] des gens,
4. Contre le mal [du démon] qui insuffle le mal et se dérobe [lorsqu'Allah est évoqué],
5. Qui inspire le mal dans le cœur des gens,
6. [Que ces insufflations proviennent] des djinns ou des gens. »

(À répéter trois fois)

Ḥassane : Recueilli par At-Tirmidhi (3575), Abou Dawoud (5062), An-Nassa'i (5443) et Ahmad (5312) selon une narration de Mou'adh Ibn 'Abd-Allah Ibn Khoubab , qui rapporte de son père : « [...] Il (le Prophète ) dit : 'Récite trois fois les sourates : 'Dis : Il est Allah, l'Unique...' et 'Les Deux Protectrices' chaque matin et soir, et elles te préserveront contre toute chose.' »



[Ceci\\_est\\_votre\\_croyance](#)



[Ceci\\_est\\_votre\\_croyance1460](#)



[VotreCroyance](#)



# أَذْكَارُ الصَّبَاحِ

6

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ  
حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ  
خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَأَنَّ  
مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ.

(أَرْبَعُ مَرَّاتٍ)

عن بطوابعه: أخرجه أبو داود في ((سننه)) (5069): (عن قال حين يفسخ أو يفتي: . . . أمتق الله زلفه من النار، ومن فاقها عزفتي؛ أمتق الله  
زلفه من النار، ومن فاقها فلاه؛ أمتق الله ثلاثة أرباعه من النار، ومن فاقها أربعا؛ أمتق الله تعالى من النار).  
وعنه الترمذي (3459) بنحو الخلف إلى أن قال: ((ألا تغفر الله له ما أصاب في يومه ذلك، وإن فاقها حين يفتي تغفر الله له ما أصاب في تلك الليلة  
من ذنب)).



ChLast\_metro\_croyance



ChLast\_metro\_croyance1440



NatureCroyance



# LES ÉVOICATIONS DU MATIN

6

Ô Allah ! Me voilà à présent au matin, et je Te prends à témoin, ainsi que les Porteurs de Ton Trône, Tes Anges et l'ensemble de Ta création, que c'est bien Toi Allah - il n'est de divinité digne d'adoration si ce n'est Toi - et que Mouhammad est Ton Serviteur et Ton Messager.

(À répéter quatre fois)

*Éfassane* (au vu des autres hadiths le consolidant) : Recueilli par Abou Dâwoûd (5069) dans *Al-Souneen* : « Celui qui dit le matin ou le soir : "I. T. Allah l'affranchira du Feu à hauteur d'un quart. Celui qui le dit deux fois, Allah l'affranchira du Feu à moitié. Celui qui le dit trois fois, Allah l'affranchira du Feu à hauteur de trois quarts. Celui qui le dit quatre fois, Allah le l'affranchira du Feu. »

Al-Tirmidhi (3495) recueille ce hadith, mais à la première personne du pluriel, jusqu'à ce que le Prophète ﷺ dise : « [...] Allah lui pardonnera ce qu'il aura commis durant cette journée. Et s'il le dit en soirée, Allah lui pardonnera les péchés qu'il aura commis durant cette nuit. »



CaL\_int\_astro\_essence



CaL\_int\_astro\_essence1488



NatureCreance



# أَذْكَارُ الصَّبَاحِ

7

بِاسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ  
اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي  
السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ.

(ثَلَاثَ مَرَّاتٍ)

أخرجه الترمذي (3385) وأبو داود (5089-5090) وابن ماجه (3888) وابن جرير في (المعجم)، (2352-2353) مؤرثه، تخشعوا وأسد في (السنن) (66/492) غيرها من طريق أبي بن عثمان بن عفان، يقول: سمعت عثمان -رضي الله عنه- يقول: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: (اصبر قال:...) في قصة لعنه الله على نضج، ومن ثلثها حين يضيح ثلاث مرّاتٍ في قصة لعنه الله على خلق نضج، وقال: فأصاب أبا بن عثمان النواج ليحتمل الرجل الذي صبح منه الحديث بتقريبه فقال: ما لك تنظر إلى؟ فوالله ما كنت على لعنان ولا كنت لعنان على العنق -صلى الله عليه وسلم-، وقت يوم الذي أصابته فيه ما أصابني فحدثت فحدثت أن الوقت.

قال الأمامي في (الصحيح الجامع) (3629) (حديث صحيح).

# LES ÉVOICATIONS DU MATIN

## 7

Au Nom d'Allah, Celui qui, lorsque Son Nom est évoqué, rien ne peut plus nuire, que ce soit sur Terre ou dans le Ciel. Il est vraiment Celui qui entend tout, l'Omniscient !

(À répéter trois fois)

**Sahîh** : Recueilli par Al-Tirmidhi (3305), Abou Dawoud (5088, 5089), Ibn Majah (3899), partiellement recueilli par Ibn Khaldoun dans son *Sahîh* (2352, *Mawâdîc*) et Ahmad dans son *Mouassas* (182, 66). Ils recueillent tous ce hadith selon une narration d'Abûnâs bin 'Othmân bin 'Affâne qui déclare qu'il a entendu 'Othmân - c.-à-d. Ibn 'Affâne - dire : « J'ai entendu le Messager d'Allah ﷺ dire : "Celui qui dit : "[...] , aucune épreuve subtile ne le touchera jusqu'au matin. Et celui qui le dit le matin, trois fois, aucune épreuve subtile ne le touchera jusqu'au soir." » Le rapporteur ajouta : « Il se fit qu'Abûnâs bin 'Othmân bin 'Affâne souffrait d'une hémiplégie (paralyse partielle). C'est pourquoi l'homme qui entendit de lui ce hadith se mit à le regarder. Il (Abûnâs) lui dit alors : "Qu'as-tu à me regarder de la sorte ? Je le jure par Allah ! Je n'ai pas menti sur 'Othmân, et 'Othmân n'a pas menti sur le Prophète ﷺ. Mais il se trouve que le jour où j'ai été touché [par cette hémiplégie], [étais en colère et j'ai oublié de dire cette évocation." » Al-Albânî dit dans *Sahîh* *Af'qâm* (5821) : « C'est un hadith *sahîh* ».



# أَذْكَارُ الصَّبَاحِ

8

رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلَامِ دِينًا،  
وَبِمُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَبِيًّا.

صحيح: أخرجه النسائي (2/57)، وأحمد (3/16)، والبيهقي (9/158)، وابن حبان (4593) عن أبي سعيد الخدري قال: قال رسول الله -  
صل الله عليه وسلم-: ((من قال: . . . وحمد لله الخ)). وصححه الشيخ الألبان في ((الصححة)) (354)، وفي غيره.



061\_01\_2018\_010000



061\_01\_2018\_010000



NotreQuarance



# LES ÉVOCATIONS DU MATIN

8

J'agrée Allah comme  
Seigneur, l'Islām  
comme religion, et  
Mouhammad ﷺ  
comme Prophète.

Sa'd(1) : Recueilli par An-Nassā'i (257), Abūnā'īd (314), Al-Baihaqī (9156) et Ibn 'Abdīn (4593) selon une narration d'Abū Sa'īd Al-Khouḍrī qui rapporte du Messager d'Allah ﷺ : « Celui qui dit : 'L...', le Paradis lui sera cédé. » Jugé ṣaḥīḥ par Shaykh Naṣrī (Al-Nihān) dans, entre autres, As-Ṣaḥīḥ (134).



Ceci\_est\_notre\_croyance



Ceci\_est\_notre\_croyance1440



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

9

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ  
نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ،  
فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ  
لَكَ، لَكَ الْحَمْدُ وَلَكَ  
الشُّكْرُ.

حسن: أخرجه أبو داود (5073)، وابن حبان (2361) عن عبد الله بن عثمان: أن رسول الله -صلى الله عليه وسلم- قال: ((من قال حين يصبح: . . .

لقد أدى شكر يومه، ومن قال مثل ذلك حين يمسي، فقد أدى شكر ليلته)).

حسنة المحامد ابن حجر -رحمة الله- في ((شرح الأثر)) (3/107)، وحسن الشيخ ابن باز إسنادة، انظر ((تحفة الأخيار)) (ص 24).



Caci\_eit\_nette\_croyance



Caci.eit.nette.croyance140



NetteCroyance



# LES ÉVOICATIONS DU MATIN

9

Ô Allah ! Tout bienfait que je détiens en ce matin, ou que détient tout autre que moi parmi Tes créatures, ne provient que de Toi Seul, Tu n'as pas d'associé, à Toi Seul reviennent de droit toutes les louanges et la reconnaissance.

*Hassane* : Recueilli par Abou Dâwoûd (5073), Ibn Hibbâne (2361) d'après une narration de 'Abd-Allah Ibn Ghannâm stipulant que le Messager d'Allah ﷺ dit « La personne qui dit le matin : "[...] » aura certes accompli son devoir de reconnaissance journalier, et celui qui dit l'équivalent de cela le soir aura certes accompli son devoir de reconnaissance de la nuit. »

Déclaré *hassane* par Al-Hâfiz Ibn Hâdjâr رحمه الله dans son explication d'*Al-Adhkâr* (107/3). Et le Chaykh Ibn Bâz a déclaré sa chaîne de transmission comme étant *hassane*, cf. *Toufiât Al-Akhyâr* (p.24).



Clés\_et\_autre\_croyance



Clés\_et\_autre\_croyance1488



TwitterCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

10

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا  
وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ  
فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ  
اسْتُرْ عَوْرَاتِي، وَأَمِنْ رُوعَاتِي، اللَّهُمَّ  
احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ  
يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ  
بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.

صحيح: أخرجه أبو داود (5074)، وأحمد في ((المستدرک)) (2/25)، وابن ماجه (3871)، وابن حبان في ((صحيحه)) (2356)، والحاكم (1/517)،  
والنسائي (8/282) باختصار عن عبد الله بن عمر قال: ((مِمَّنْ يَكُنِ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَدْعُو هَلْأَمْ الْكَلِمَاتِ حِينَ يَنصِي  
وَحِينَ يَنْصَعُ: ...)). صححه الحاكم، ووافقه الذهبي، وقال الحافظ في ((أسانيد الأذكار)): -خبره حسن، كما في ((التلخيصات  
الزبانية)) لابن علان (3/108)، وصححه الشيخ الألباني في ((صحيح الموطأ)) (2/424/2356)، وغيره.

# LES ÉVOCATIONS DU MATIN

10

Ô Allah ! Je Te demande de me préserver dans ce bas monde et dans l'au-delà. Ô Allah ! Je Te demande de me pardonner et de préserver de tout mal ma religion, ma vie ici-bas, ma famille et mes biens. Ô Allah ! Cache mes défauts et apaise mes peurs.

Ô Allah ! Protège-moi par devant, par derrière, sur ma droite et sur ma gauche et au-dessus de moi, et je cherche refuge auprès de Ta Grandeur contre le fait d'être subitement enseveli sous la terre.

📖: Recueilli par Abou Othman (2674), Ahmad dans son Mouassat (262), Ibn Majah (3871), Ibn Hibban dans son Saïq (2206), Al-Hakim (1157), et An-Nasâ'i (3202) de manière abrégée, d'après une narration de 'Abd-Allah Ibn 'Umar qui dit : « Le Prophète ﷺ ne délassait ses paroles ni le matin ni le soir : [L...] ».

Authentifié par Al-Hakim et Ad-Dhahabi à approvis son authentification. Al-Hakim dit dans Asâbi' Al-Ashâb : « C'est un hadith hasane. » Comme ce le trouve dans Al-Fouah'ish li-Ahmad bin Hanbal (3:158). Et le Shaykh Naqy (Al-ABâ) l'a authentifié dans Saïq; Al-Mawâ'id (2:424/2395) et autres.



Ceci\_est\_votre\_croyance



Ceci\_est\_votre\_croyance1468



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

11

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا  
شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ،  
وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى  
كُلِّ شَيْءٍ قَدِيرٌ

صحيح: أخرجه أبو داود (5077)، وابن ماجه (2/1272/3867) وأحمد في (المستدرک) (4/60)، والسنن في (أصل اليوم والليلة) (27) عن أس بن عماد الزرقي: أن رسول الله -صلى الله عليه وسلم- قال: ((من قال إذا أصبح: . . . كان له مثل رقعة من ولد إسماعيل، ومثب له عشر حسانات، وحفظ عنه عشر سيئات، وزعم له عشر درجات، وكان في حيز من القبطان حتى ينسى، وإن قالها إذا أمس، كان له مثل ذلك حتى ينصح)).



# LES ÉVOICATIONS DU MATIN

11

Il n'est de divinité digne  
d'adoration qu'Allah,  
Seul, sans aucun associé.  
À Lui Seul reviennent la  
souveraineté et les  
louanges, et Il est capable  
de toute chose.

📖 Recueilli par Abou Chacine (2017), Ibn Mijah (2127/3957), Ahmad dans Al-Bouchari (490) et An-Nassabi dans "Amal Al-Yaum wa'l-Layla" (7). D'après Abou 'Ayoub An-Noury - Le Message d'Allah (2011) - Celui qui dit le matin "L'Allah" aura une récompense équivalente à l'affranchissement d'un enfant parmi les enfants d'Israël, lui seront écrits dix bonnes actions, tout comme lui seront effacés dix mauvaises et il sera élevé de dix degrés. Et ces paroles servent pour lui une protection contre Satan jusqu'au soir, et s'il les dit le soir alors il obtient la même chose jusqu'au matin. »



Click and share your prayer



Click and share your prayer 1448



TwitterCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

12

يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ  
أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي  
كُلَّهُ، وَلَا تَكُنْ لِي إِلَى  
نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أَبَدًا.

حسن: أخرجه الحاكم (1/545)، وابن السني (48) عن أنس بن مالك -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-  
لما طمأنت: ((لما يتمتلك أن تسمى ما أوصيت به؟ أن تقول إذا أصبح: وإذا أمسيت: . . .)).  
قال الحاكم: صحيح على شرطهما، ووافقه الذهبي. ورواه الشيخ الألباني في ((صحيح الترغيب والترهيب)) (1/417/661).



Chal\_oul\_metta\_ayyoun



Chal\_oul\_metta\_ayyoun



NotreCroyance



# LES ÉVOICATIONS DU MATIN

12

Ô Toi le Vivant, le *Qayyoūm*<sup>1</sup>,  
je cherche refuge auprès de Ta  
Miséricorde, améliore ma  
situation de tout point de vue  
et ne m'abandonne pas à ma  
propre personne, ne serait-ce  
qu'un instant, soit-il aussi bref  
qu'un clignement de l'œil.

<sup>1</sup> NDT : Celui qui se suffit à Lui-même; Se passe de toute Sa création; Se charge de tous ceux qui sont dans les Cieux et la Terre, et se sont eux qui ont besoin de Lui.  
**Classique** : Recueilli par Al-Hakīm (1545) et Ibn As-Sounni (48). D'après Anas Ibn Malik ra. : « Le Messager d'Allah ss. dit à Fāḡimāh : **Ne le privas pas de ce que je vais t'enjoindre, que tu dises au matin et au soir : «*Qayyūm*»** » Al-Hakīm dit : « *Qayyūm* selon les conditions d'Al-Boukhārī et Mouslim. » Et Ad-Urhabi a approuvé son authentification. De même que le Shaykh Najar (Al-Ahḡānī) l'a authentifié dans *Sūḡḡat Af-Tarḡīb wa Af-Tarḡīb* (1417/1617).



Qayyūm\_notre\_espérance



Qayyūm\_notre\_espérance1465



NotreEspérance



# أَذْكَارُ الصَّبَاحِ

13

## آيَةُ الْكُرْسِيِّ

أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سَنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ.

أخرجه الشافعي في ((عمل اليوم والليلة)) (960)، والطيبري في ((الكبير)) (541) عن أبي عبد الله عن النبي قال له: ((... ومن لم يفعلها حين تفتح، أجز ما حل على نبي)). فلما أصبح أن رسول الله -صلى الله عليه وسلم-، فذكر ذلك له، فقال: ((صدق الحبيب)).



Chik\_est\_priere\_royance



Chik\_est\_priere\_royance1888



NotreCroissance



# LES ÉVOICATIONS DU MATIN

13

## Le verset « *Al-Koursi* »

Je cherche refuge auprès d'Allah, Lui qui entend tout,  
l'Omniscient, contre Satan le lapidé :

{Allah, il n'est de divinité digne d'adoration que Lui, le Vivant, *Al-Qayyoūm*<sup>1</sup>. Ni somnolence ni sommeil ne le saisissent. Tout ce qui est dans les Cieux et dans la Terre Lui appartient. Qui peut intercéder auprès de Lui sans Sa permission ? Il connaît leur passé et leur futur, et de Sa Science, ils n'embrassent que ce qu'Il veut. Son *Koursi*<sup>2</sup> recouvre et s'étend au-delà des Cieux et de la Terre, dont la garde ne Lui coûte aucune peine. Et Il est le Très-Haut, l'Immense.}

<sup>1</sup>NDT : Celui qui se suffit à Lui-même, Se passe de toute Sa création, Se charge de tous ceux qui sont dans les Cieux et la Terre, et ce sont eux qui ont besoin de Lui.

<sup>2</sup>NDT : C'est l'emplacement des deux Pieds d'Allah ﷻ, comme Fa affirmé Ibn 'Abbās.

**Sahih** (Recueilli par An-Nassā'i dans 'Amal Al-Yawm wal-Layla (96) et Al-Tabarāni dans Al-Kaḥir (541). D'après Oubéi Ibn Ka'b, un djinn lui dit : « [...] Celui qui le lit le matin sera protégé de nous jusqu'au soir. » Le lendemain matin, il se rendit auprès du Messager d'Allah ﷺ et il lui mentionna cela, ce à quoi il répondit : « Le *maḥsaln* a dit vrai. »



Ceci est autre croyance



Ceci est autre croyance 1488



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

14

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،  
لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي  
وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ  
قَدِيرٌ.

(عَشْرَ مَرَّاتٍ)

تصحيح: أخرجه أحمد (5/420)، والقرطبي (3883) عن أبي الربيع الأنصاري -رضي الله عنه- أنه قال -وهو في أرض الروم-: ((إن رسول الله -صلى الله عليه وسلم- قال: من قال هذه: . . . كتب الله له عشر حسنات، ومحا عنه عشر سيئات، وكفى له قدر عظيم رفاه، وأجارة الله من الشيطان، ومن قامها عشية تمفل ذلك)).



# LES ÉVOCATIONS DU MATIN

14

Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la souveraineté et les louanges, Il est Celui qui donne la vie et la reprend, et Il est capable de toute chose.

(À répéter dix fois)

**Ṣaḥīḥ** : Recueilli par Aḥmad (5/420) et At-Ṭabarānī (3883), d'après Abou Ayyoub Al-Anṣārī ؓ qui rapporte alors qu'il se trouve en terre byzantine - : « Le Messager d'Allah ﷺ dit : "Celui qui dit à l'aurore : "[...] Allah lui inscrira dix bonnes actions, lui effacera dix mauvaises, obtiendra en récompense l'équivalent de l'affranchissement de dix esclaves et Allah le protégera de Satan. Et celui qui dit cela le soir recevra la même récompense." » Authentifié par le Shaykh Naṣīr (Al-Ālbanī) dans *As-Ṣaḥīḥah* (2563).



Ces\_Les\_matin\_ajoyance



CesLestmatinsajoyance1400



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

15

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ،  
عَدَدَ خَلْقِهِ، وَرِضَا  
نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ،  
وَمِدَادَ كَلِمَاتِهِ.

(ثَلَاثَ مَرَّاتٍ)

صحيح: أخرجه مسلم (2090)، وأبو داود (1503)، والترمذي (3555)، والسنن (1351)، وابن ماجه (3808) عن ابن عباس  
- رضي الله عنهما - قال: (( خرج رسول الله -صلى الله عليه وسلم- من عند خويجة -وكان أمها برة فحول اسمها- فخرج  
وهي في نضلاها، ورجع وهي في نضلاها، فقال: لم تزل في نضلاك هذا؟ قالت: نعم. قال: قد قلت بعدك أربع كلمات ثلاث  
مئات، لو وُزنت بما قلت لوزنتهن: ((...)).

# LES ÉVOCATIONS DU MATIN

15

J'affirme qu'Allah est exempt de toute imperfection et je Le glorifie, autant de fois que le nombre de Ses créatures, autant de fois qu'il faut pour obtenir Son Agrément, autant que le poids de Son Trône, et autant de fois que le nombre de Ses Paroles.

(À répéter trois fois)

**Sahib** : Recueilli par Mouslim (2090), Abou D'Awoud (1503), At-Tirmidhi (3555), An-Nassâ'i (1351) et Ibn Majâh (3806). D'après Ibn 'Abbâs ر.ع. : « Le Messager d'Allah se sortit de chez Djouâli'iyah - précédemment prénommée Barrah qu'il changea - il sortit donc alors qu'elle était sur son lieu de prière, et lorsqu'il revint, il la trouva toujours sur celui-ci et dit alors : "Tu es encore sur ton lieu de prière ?" Elle répondit : "OUI" Il dit alors : "J'ai certes dit après être sorti de chez toi quatre paroles, trois fois, qui, si elles venaient à être pesées face à ce que tu as dit, la balance aurait penché de leur côté : [...] »



Ceci\_est\_juste\_choyance



Ceci\_est\_juste\_choyance1418



NotreChoyance



# أَذْكَارُ الصَّبَاحِ

16

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمَلِكُ لِلَّهِ رَبِّ  
الْعَالَمِينَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ  
خَيْرَ هَذَا الْيَوْمِ فَتَحَهُ، وَنَصْرَهُ،  
وَنُورَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوذُ  
بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ، وَشَرِّ مَا  
بَعْدَهُ.

حسن: أخرجه أبو داود (5084) عن أبي مالك الأشعري، قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((إذا أصبح أحدكم فليقل: ... ثم إذا أمس فليقل مثل ذلك)). وحسنه الشيخ الألباني في (صحيح الجامع) (352).



# LES ÉVOICATIONS DU MATIN

16

Nous voilà au matin et la souveraineté est à Allah le Seigneur des Mondes ! Ô Allah ! Je Te demande tout le bien que contient ce jour : ses largesses, son succès, sa lumière, sa bénédiction et sa droiture. Et je cherche refuge auprès de Toi contre le mal de ce qu'il contient et contre le mal de ce qui le suit.

*Hassane* - Recueilli par Abou Dawoûd (5084), d'après une narration d'Abou Mîsik Al-Ash'i en stipulant que le Messager d'Allah ﷺ dit : « Dites au matin : 'I...' », et au soir dites la même chose. »  
Déclaré *hassane* par le Shaykh Naşir (Al-Albâni) dans *Saḥîḥ Al-Djâmi'* (352).



Ceci\_est\_notre\_croyance



Ceci.est.notre.croyance1140



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

17

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي  
فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا  
إِلَهَ إِلَّا أَنْتَ.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ،  
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا  
إِلَهَ إِلَّا أَنْتَ.

(ثَلَاثُ مَرَّاتٍ)

حسن: الخرجة أبو داؤد (5090) عن عبد الرحمن بن أبي ذريرة أنه قال لأبيه: يا أبت، إنني أشتعل فادعوني كل صلاة: (...). فصيحتها  
حين تفتيح فلاحا، وتلافا حين تلمس، فقال: إنني سمعت رسول الله -صلى الله عليه وسلم- يدعوني بهن، فأتنا أحب أن أسمع  
بهنه)، قال الشيخ الألباني في (صحيح سنن أبي داؤد) (3/251): ((حسن الإسناد)).



# LES ÉVOICATIONS DU MATIN

17

Ô Allah ! Préserve mon corps ! Ô Allah ! Préserve mon ouïe ! Ô Allah ! Préserve ma vue ! Il n'est de divinité digne d'adoration que Toi. Ô Allah ! Je cherche refuge auprès de Toi contre la mécréance et la pauvreté. Ô Allah ! Je cherche refuge auprès de Toi contre le châtement de la tombe, il n'est de divinité digne d'adoration que Toi.

(À répéter trois fois)

*Hassane* : Recueilli par Abou Dawoud (5090). D'après 'Abd Ar-Rahmâne Ibn Abî Bakrah, qui dit à son père : « Ô mon père, je l'entends certes invoquer tous les jours à l'aurore : [L...] Tu le dis trois fois le matin et trois fois le soir. » Il lui répondit : « J'ai entendu le Messager d'Allah ﷺ invoquer de cette façon, et j'aime suivre sa Sounnah. » Le Chaykh Na'sir (Al-Albani) dit dans *Sahîh Sounane Abi Dawoud* (3/251) : « Sa chaîne de transmission est *hassane*. »



CaL\_matin\_ghazane



CaL\_matin\_ghazane1488



NotreCreance



# أَذْكَارُ الصَّبَاحِ

18

أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ،  
وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَدِينِ نَبِيِّنَا  
مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمِلَّةِ  
أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا وَمَا  
كَانَ مِنَ الْمُشْرِكِينَ.

صحيح: أخرجه السنن في ((عمل اليوم والليلة)) (343)، وأحمد في ((المستدرک)) (31/407)، والداريم في ((السنن)) (2/2688) عن عبد الرحمن بن أزي قال: ((كان رسول الله -صلى الله عليه وسلم- إذا أصبح قال: . . .)).



CaLantAutroCroyance



CaLantAutroCroyance1400



NotreCroyance



# LES ÉVOICATIONS DU MATIN

18

Nous voilà au matin sur la nature humaine (originelle) qu'est l'Islām et sur la parole de sincérité<sup>1</sup>, attachés à la religion de notre Prophète Mouhammad ﷺ, ainsi que celle de notre père Abraham qui vouait son culte exclusivement à Allah, soumis à Lui, et n'était point du nombre des *Moushrikoūn*<sup>2</sup> (Polythéistes).

<sup>1</sup> NDT : C'est-à-dire *Lā ilāha illa-Llāha*.

<sup>2</sup> NDT : Ce sont ceux qui commettent du Shirk, c'est-à-dire qu'ils attribuent un associé à Allah dans ce qui Lui est exclusivement réservé, à savoir Sa Seigneurie, Son droit exclusif à l'adoration et Ses Noms et Attributs.

**Seḥbī** : Recueilli par An-Nassa'ī dans *'Amal Al-Yawm wal-Laylah* (343), Ahmad dans *Al-Mousnad* (3407), Ad-Dārimi dans *As-Sounane* (2/2688). D'après 'Abd Ar-Rahmāne Ibn Abzā : « Le matin, le Messager d'Allah ﷺ disait : "[...] » »



# أَذْكَارُ الصَّبَاحِ

19

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا  
نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا  
مُتَقَبَّلًا.

صحيح: أخرجه ابن ماجه (925)، وابن السني في ((عمل اليوم والليلة)) (53) عن أم سلمة - رضي الله عنها:-  
(إن النبي -صلى الله عليه وسلم- كان يقول إذا صلى الفصح حين يسلم: . . .)).



# LES ÉVOCATIONS DU MATIN

19

Ô Allah ! Je Te demande  
une connaissance qui me  
soit bénéfique, une  
subsistance qui soit licite,  
et des œuvres qui soient  
agrées.

**Sabih :** Recueilli par Ibn Mâjah (925) et Ibn As-Sourini dans 'Arzal Al-Yawm wal-Lailah' (53). D'après Oum Salamah ؓ : « Le Prophète ﷺ disait lorsqu'il terminait la prière du matin, au moment du taslim : ﴿...﴾ »



Ceci est notre croyance



Ceci est notre croyance 1888



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

20

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ،  
عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ  
الْعَرْشِ الْعَظِيمِ.

(سبع مرات)

حسن: أخرجه أبو داود (5081)، وابن السني في ((عمل اليوم والليلة)) (70) من حديث أبي هريرة: أن النبي -صلى الله عليه وسلم- قال: ((من قال في كل يوم حين ينسخ وحين ينسى: . . . فمأه الله ما أهقها من أمر الدنيا والآخرة)).  
قال الشيخ الألبان في صحيحه على زاد المعاد (2/376): وإسناده أبي داود رجاله ثقات، لكن فيه زيادة متكررة وهي: ((صادقا بها أو كاذبا)).

# LES ÉVOCATIONS DU MATIN

20

Allah me suffit, il n'est de divinité digne d'adoration que Lui. C'est à Lui Seul que je m'en remets et Il est le Seigneur du Trône immense.

(À répéter sept fois)

**Hassane** : Recueilli par Abou Dâwoûd (5081) et Ibn As-Sounni dans 'Amâl Al-Yawm wal-Laylah (70). Selon le *hadith* d'Abou Ad-Dardâ', le Prophète sa dit : « Celui qui dit chaque jour, au matin et au soir : "[...]» Allah le préservera de tout ce qui le préoccupe dans ses affaires de ce bas-monde et de l'au-delà. »

Le Cheykh Al-Amâ'ouî dit dans son authentification du livre *Zâd Al-Ma'âd* (2/376) : « Les rapporteurs de la chaîne de transmission d'Abou Dâwoûd sont tous dignes de confiance, mais il y a un rajout *mounkar* (dépréciable) qui est : "Qu'il soit véridique ou menteur." »



Ceci\_est\_notre\_croyance



Ceci\_est\_notre\_croyance1418



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

21

## أَسْتَغْفِرُ اللَّهَ.

(مئة مرة، وكلما زاد كان أفضل)

صحيح: أخرجه العيني في ((المعجم)) (ص411)، وأبو نعيم في ((أخبار أسنهان)) (1/60) من طريق الطبراني بسند صحيح، عن أبي زردة بن أبي سفيان، عن أبيه، قال: ((جاء رسول الله -صلى الله عليه وسلم- ونحن جلوس، فقال: ما أصبغت غداة قنذلة إلا استغفرت الله فيها مئة مرة)).

صححه الشيخ الألباني في ((السلسلة الصحيحة)) (1600)، وفي ((صحيح الجامع)) (3410).



Clc1\_011\_madr\_0100000



Clc1\_011\_madr\_01000001403



NatroCayenne



# LES ÉVOICATIONS DU MATIN

21

## *Astaghfirou-Llāh* (J'implore le pardon d'Allah)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)

**Sabīḥ** : Recueilli par Al-'Ouçāilī dans *Ad-Dou'afā'* (p.411) et Abou Nou'aim dans *Akhbār Aṣbahāne* (1/60) par le biais d'Al-Ṭabarānī, avec une chaîne de transmission authentique. D'après Abou Bourdah Ibn Abī Moūssā, selon son père qui dit : « Le Prophète ﷺ est arrivé alors que nous étions assis et il dit : **«Je n'ai jamais laissé passer une aurore sans que j'implore le pardon d'Allah cent fois.»** »  
Authentifié par le Shaykh Nasir (Al-Albānī) dans *As-Silsilah As-Sahīḥah* (1600) et dans *Sabīḥi Al-Djāmi'* (5410)



Ceci est votre croyance



Ceci est votre croyance 1488



TwitterCroyance



# أَذْكَارُ الصُّبْحِ

22

# سُبْحَانَ اللَّهِ.

(مائة مرة، وكلما زاد كان أفضل)



# LES ÉVOCATIONS DU MATIN

22

## *Soubhāna-Llāh*

(J'affirme qu'Allah est exempt de toute imperfection)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



Ceci.est.votre.croyance



Ceci.est.votre.croyance 1488



TwitterCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

22

# الْحَمْدُ لِلَّهِ.

(منة مرة، وكلما زاد كان أفضل)



# LES ÉVOCATIONS DU MATIN

22

## *Al-Hamdou-li-Llāh*

(Toutes les louanges reviennent de droit à Allah)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



Ceci\_est\_notre\_croyance



Ceci\_est\_notre\_croyance1440



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

22

# اللَّهُ أَكْبَرُ

(مئة مرة، وكلما زاد كان أفضل)

# LES ÉVOICATIONS DU MATIN

22

*Allāhou akbar*

(Allah est plus grand que tout)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



# أَذْكَارُ الصَّبَاحِ

22

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ  
لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ،  
وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

(مئة مرة، وكلما زاد كان أفضل)

حسن! أخرجه الشافعي في (الصلوة والنسبة) (476/828) عن عمرو بن شعيب عن أبيه عن جده عن رسول الله -صلى الله عليه وسلم-: (مَنْ قَالَ: (لَسْتَ بِاللَّهِ) مئة مرة قبل طلوع الشمس وقبل غروبها كان أفضل من مئة بدنة، ومن قال: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ) مئة مرة قبل طلوع الشمس وقبل غروبها كان أفضل من مئة فرس يحمل عليها في سبيل الله، ومن قال: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ) مئة مرة قبل طلوع الشمس وقبل غروبها كان أفضل من مئة رطل زبيب، ومن قال: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ) وحده لا يربكها، لا، لا التثنية ولا الحمد، وهو على كل شيء قدير) مئة مرة قبل طلوع الشمس وقبل غروبها؛ في يوم القيامة أحد يعطي أفضل من غيره، إلا من قال مثل قوله أو زاد عليه).



# LES ÉVOICATIONS DU MATIN

22

*Lā ilāha illa-Llāhou  
wahdahou lā sharīka lah,  
lahou-l-moulkou wa  
lahou-l-hamdou wa houwa  
'alā koulli shai°in qadīr*

(Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la royauté et les louanges, et Il est capable de toute chose)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)

*Classique* : Recueilli par An-Nasā'ī dans 'Amal Al-Yawm wal-Laylah (476/821). D'après 'Amr Ibn Shou'aib, selon son père qui rapporte de son grand-père que le Messager d'Allah ﷺ dit : « Celui qui dit « *Soubhāna-Llāh* » cent fois avant le lever du soleil et son coucher, cela lui sera meilleur que de sacrifier cent bovins ou caméléons. Celui qui dit « *Al-Ḥamdou-Li-Llāh* » cent fois avant le lever du soleil et son coucher, cela lui sera meilleur que cent chevaux préparés dans le sentier d'Allah. Celui qui dit « *Allāhou Akbar* » cent fois avant le lever du soleil et son coucher, cela lui sera meilleur que d'affranchir cent esclaves, et celui qui dit « *Lā ilāha illāllāhou wahdahou lā sharīka lah, lahoulmoulkou wa lahoulamdou wa houwa 'alā koulli shai°in qadīr* » cent fois avant le lever du soleil et son coucher, ne verra personne venir au Jour de la Résurrection avec une œuvre meilleure que la sienne si ce n'est quelqu'un qui aura dit cette parole autant de fois que lui ou plus. »



Calligraphie\_2020



Calligraphie\_2020



Calligraphie\_2020





# LES ÉVOICATIONS DU MATIN

23

## Soubhāna-Llāhi wa bihamdih

(J'affirme qu'Allah est exempt de toute imperfection  
et je Le glorifie)  
Ou bien,

## Soubhāna-Llāhi-l-'Azīm wa bihamdih

(J'affirme qu'Allah le Sublime est exempt de toute  
imperfection et je Le glorifie)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)

Saḥīḥ : Recueilli par Mouslim dans son Ṣaḥīḥ (2692), Al-Tirmidhī (3466) et An-Nasā'ī dans 'Amal Al-Ya'um wal-Laylah (380)(aḥḥ n°568). D'après une narration d'Abou Hourairah stipulant que le Prophète ḥi dit : « Celui qui dit le matin et le soir : "Soubhāna-Llāhi wa bihamdih" cent fois, ne verra personne venir au jour de la Résurrection avec une œuvre meilleure que la sienne si ce n'est quelqu'un qui aura dit cette parole autant de fois que les grains de sable de la mer. »  
Abū Ḥurayrah dit : « C'est en ṣaḥīḥ (Saḥīḥ al-Bayḥaqī) » Et on retrouve chez Abū Dhawūd (5091) d'après une narration d'Abou Hourairah « que le Messager d'Allah ḥi dit : « Celui qui dit le matin : "Soubhāna-Llāhi wa bihamdih" cent fois, et le dit également le soir, personne parmi la création n'aura pu venir avec l'équivalent de ce qu'il a accompli. »

Dans le même sens, on retrouve chez Al-Bukhārī dans Ad-Da'awāt (8042), d'après une narration d'Abū Hourairah ḥi stipulant que le Prophète ḥi dit : « Celui qui dit : "Soubhāna-Llāhi wa bihamdih" cent fois, ses péchés seront effacés quand bien même il serait aussi nombreux que l'écume de la mer. »



Ces\_Les\_mots\_croyance



Ces\_Les\_mots\_croyance1418



NotreCroyance



# أَذْكَارُ الصَّبَاحِ

24

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ،  
كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ  
إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.  
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ،  
كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ  
إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

(عَشْرَ مَرَّاتٍ)

أخرجه البخاري (3190) ومسلم (4606). أخرجه الطبراني باسم جده عن أبي الشراء -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (من صلى علي حين ينشق عواره  
وحيث يغشى عذاره أدركته شفاعة يوم القيامة) حاشية الشيخ الألباني في (الصحيح الجامع الصغير) (8235)



Caci\_eu\_notre\_croyance



Caci.eu.notre.croyance148



NotreCroyance



# LES ÉVOICATIONS DU MATIN

24

Ô Allah ! Couvre d'éloges  
Mouhammad et tous ses suiveurs  
comme Tu le fis avec Abraham ainsi  
que tous ses suiveurs, Tu es certes  
le Digne de louanges, Le Glorieux !

Ô Allah ! Bénis Mouhammad et  
tous ses suiveurs, comme Tu le fis  
pour Abraham ainsi que tous ses  
suiveurs, Tu es certes le Digne de  
louanges, Le Glorieux !

(À répéter dix fois)

Recueilli par Al-Boukhârî (3190) et Mouslim (406).

Al-Tabarâni rapporte avec une chaîne de transmission *djâyyid*, d'après une narration d'Abou Ad-Dardâ' رضي الله عنه, stipulant que le Messager d'Allah صلى الله عليه وسلم dit : « Celui qui prie sur moi le matin dix fois et le soir dix fois, bénéficiera de mon intercession le Jour de la Résurrection. »

Déclaré *hassane* par le Chaykh Na'îsir (Al-Albâni) dans *Ṣaḥîḥ Al-Djâmi' As-Ṣaḥîḥ* (6233).



Chik1\_ill\_madrin\_ayyassine



Chik1\_ill\_madrin\_ayyassine1448



NutterChayyane



# أَذْكَارُ الْمَسَاءِ

1

أَمْسَيْنَا وَأَمْسَى الْمَلِكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ  
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ  
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ  
اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي  
هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ  
الْكَسَلِ، وَسَوْءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ  
فِي النَّارِ وَعَذَابِ فِي الْقَبْرِ.

أَخْرَجَ الطَّبْرَانِيُّ بِسندٍ حَسَنٍ عَنْ أَبِي الثَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَنْ صَلَّى عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرًا، وَحِينَ يُعْصِي عَشْرًا، أَنْزَلْتُ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ)). حَسَنَةُ الشُّيْخِ الْأَنْبَابِيِّ فِي (مَصْبُوحِ الْجَامِعِ الصُّغِيرِ) ((6233)).



# LES ÉVOICATIONS DU SOIR

## 1

Nous voilà au soir et la souveraineté appartient à Allah ! Toutes les louanges ne reviennent de droit qu'à Allah. Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la souveraineté et les louanges, et Il est capable de toute chose. Mon Seigneur ! Je Te demande le bien de cette nuit et de ce qui s'ensuivra. Et je cherche protection auprès de Toi contre le mal de cette nuit et de ce qui s'ensuivra. Mon Seigneur ! Je cherche protection auprès de Toi contre la paresse et les maux de la vieillesse. Mon Seigneur ! Je cherche protection auprès de Toi contre tout châtiment du Feu et tout châtiment de la tombe.



# أَذْكَارُ الْمَسَاءِ

2

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ  
أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ  
نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ.

## LES ÉVOCATIONS DU SOIR

2

Allah ! C'est par Toi Seul  
que nous nous retrouvons  
au soir et par Toi Seul que  
nous nous retrouvons au  
matin, par Toi Seul que  
nous vivons, par Toi Seul  
que nous mourons, et c'est  
vers Toi Seul que nous  
serons ressuscités.



# أَذْكَارُ الْمَسَاءِ

3

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي  
وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ  
مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا  
صَنَعْتَ، أَبِئْوُءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبِئْوُءُ  
بِدَنْبِي، فَاعْفُرْ لِي؛ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ  
إِلَّا أَنْتَ.



# LES ÉVOCATIONS DU SOIR

3

Allah ! Tu es mon Seigneur ! Il n'est de divinité digne d'adoration que Toi. Tu m'as créé, et je suis Ton serviteur. Je me conforme autant que je peux à l'engagement que je T'ai donné ainsi qu'à la promesse que je T'ai faite. Je cherche protection auprès de Toi contre le mal de ce que j'ai fait. Je reconnais Tes bienfaits à mon égard tout comme je reconnais mes péchés, pardonne-les-moi donc, car nul ne pardonne les péchés si ce n'est Toi.



# أَذْكَارُ الْمَسَاءِ

4

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ  
الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ  
وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ  
بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ  
وَشَرِّكَهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ  
أَجْرَهُ إِلَى مُسْلِمٍ.



# LES ÉVOCATIONS DU SOIR

## 4

Ô Allah ! Créateur des Cieux et de la Terre !  
Parfait Connaisseur de l'Invisible et de  
l'Apparent ! Seigneur et Souverain Suprême  
de toute chose ! Je témoigne qu'il n'est de  
divinité digne d'être adorée si ce n'est Toi !  
Je cherche protection auprès de Toi contre le  
mal de mon âme, contre le mal de Satan et  
son Shirk , et contre le fait de causer du tort  
à ma propre personne ou de causer du tort à  
un musulman.



Ciel\_et\_Notre\_Croyance



Ciel\_et\_Notre\_Croyance 1488



NotreCroyance



# أَذْكَارُ الْمَسَاءِ

5

سُورَةُ الْإِخْلَاصِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١﴾ اللَّهُ الصَّمَدُ ﴿٢﴾

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ

كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

(ثَلَاثَ مَرَّاتٍ)



# LES ÉVOCATIONS DU SOIR

5

## La Sourate «*Al-Ikhlass*»

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Il est Allah, l'Unique.
2. Allah, Le Suprême qui est sollicité par Ses créatures pour combler leurs besoins.
3. Il n'a jamais engendré et n'a pas été engendré non plus.
4. Et rien ni personne ne Lui est semblable.

(À répéter trois fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

5

سُورَةُ الْفَلَقِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا

خَلَقَ ﴿٢﴾ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

﴿٣﴾ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

(ثَلَاثَ مَرَّاتٍ)



# LES ÉVOCATIONS DU SOIR

5

## La Sourate «*Al-Falaq*»

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Je cherche protection auprès du Seigneur de l'Aube Naissante,
2. Contre le mal émanant des êtres qu'Il a créés,
3. Contre le mal de la nuit lorsqu'elle s'obscurcit,
4. Contre le mal des sorcières qui soufflent sur les nœuds,
5. Et contre le mal de l'envieux lorsqu'il manifeste son envie. »

(À répéter trois fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

5

سُورَةُ النَّاسِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾

مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَهِ النَّاسِ ﴿٣﴾

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾ مِنَ الْغَيْثِ وَالنَّاسِ ﴿٦﴾

(ثَلَاثَ مَرَّاتٍ)



# LES ÉVOCATIONS DU SOIR

## 5

### La Sourate «An-Nāss»

Au Nom d'Allah, l'Infiniment Miséricordieux,  
Celui qui fait largement miséricorde.

1. Dis : « Je cherche protection auprès du Seigneur des gens,
2. Roi des gens,
3. Divinité [véritable] des gens,
4. Contre le mal [du démon] qui insuffle le mal et se dérobe [lorsqu'Allah est évoqué],
5. Qui inspire le mal dans le cœur des gens,
6. [Que ces insufflations proviennent] des djinns ou des gens. »

(À répéter trois fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

6

اللَّهُمَّ إِنِّي أَمْسَيْتُ أَشْهَدُكَ، وَأَشْهَدُ  
حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ  
خَلْقِكَ، أَنْكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَأَنَّ  
مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ.

(أَرْبَعُ مَرَّاتٍ)



## LES ÉVOCATIONS DU SOIR

6

Ô Allah ! Me voilà à présent au soir, et je Te prends à témoin, ainsi que les Porteurs de Ton Trône, Tes Anges et l'ensemble de Ta création, que c'est bien Toi Allah - il n'est de divinité digne d'adoration si ce n'est Toi - et que Mouhammad est Ton Serviteur et Ton Messenger.

(À répéter quatre fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

7

بِاسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ  
شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ،  
وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ.

(ثَلَاثَ مَرَّاتٍ)

## LES ÉVOCATIONS DU SOIR

7

Au Nom d'Allah, Celui qui lorsque Son Nom est évoqué, rien ne peut plus nuire, que ce soit sur Terre ou dans le Ciel. Il est vraiment Celui qui entend tout, l'Omniscient !

(À répéter trois fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

8

رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا،  
وَبِمُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَبِيًّا.

## LES ÉVOCATIONS DU SOIR

8

J'agrée Allah comme  
Seigneur, l'Islām  
comme religion, et  
Mouhammad ﷺ  
comme Prophète.



# أَذْكَارُ الْمَسَاءِ

9

اللَّهُمَّ مَا أَمْسَى بِي مِنْ  
نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ،  
فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ  
لَكَ، لَكَ الْحَمْدُ وَلَكَ  
الشُّكْرُ.



## LES ÉVOICATIONS DU SOIR

9

Ô Allah ! Tout bienfait que je détiens en ce soir, ou que détient tout autre que moi parmi Tes créatures, ne provient que de Toi Seul, Tu n'as pas d'associé, à toi Seul reviennent de droit toutes les louanges et la reconnaissance.



# أَذْكَارُ الْمَسَاءِ

10

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا  
وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ  
فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ  
اسْتُرْ عَوْرَاتِي، وَأَمِنْ رُوعَاتِي، اللَّهُمَّ  
احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ  
يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ  
بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.

## LES ÉVOCATIONS DU SOIR

10

Ô Allah ! Je Te demande de me préserver dans ce bas monde et dans l'au-delà. Ô Allah ! Je Te demande de me pardonner et de préserver de tout mal ma religion, ma vie ici-bas, ma famille et mes biens. Ô Allah ! Cache mes défauts et apaise mes peurs.

Ô Allah ! Protège-moi par devant, par derrière, sur ma droite et sur ma gauche et au-dessus de moi, et je cherche refuge auprès de Ta Grandeur contre le fait d'être subitement enseveli sous la terre.



# أَذْكَارُ الْمَسَاءِ

11

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا  
شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ،  
وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى  
كُلِّ شَيْءٍ قَدِيرٌ.



CrisLoulou\_croyance



CrisLoulou\_croyance 1488



NotreCroyance



## LES ÉVOCATIONS DU SOIR

11

Il n'est de divinité digne  
d'adoration qu'Allah,  
Seul, sans aucun associé.  
À Lui Seul reviennent la  
souveraineté et les  
louanges, et Il est capable  
de toute chose.





## LES ÉVOCATIONS DU SOIR

12

Ô Toi le Vivant, le *Qayyoūm*,  
je cherche refuge auprès de Ta  
Miséricorde, améliore ma  
situation de tout point de vue  
et ne m'abandonne pas à ma  
propre personne, ne serait-ce  
qu'un instant, soit-il aussi bref  
qu'un clignement de l'œil.



# أَذْكَارُ الْمَسَاءِ

13

## آيَةُ الْكُرْسِيِّ

أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سَنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ.



# LES ÉVOICATIONS DU SOIR

13

## Le verset « *Al-Koursi* »

Je cherche refuge auprès d'Allah, Lui qui entend tout,  
l'Omniscient, contre Satan le lapidé :

{Allah, il n'est de divinité digne d'adoration  
que Lui, le Vivant, *Al-Qayyoūm*. Ni  
sommolence ni sommeil ne le saisissent. Tout  
ce qui est dans les Cieux et dans la Terre Lui  
appartient. Qui peut intercéder auprès de Lui  
sans Sa permission ? Il connaît leur passé et  
leur futur, et de Sa Science, ils n'embrassent  
que ce qu'Il veut. Son *Koursi* recouvre et  
s'étend au-delà des Cieux et de la Terre, dont  
la garde ne Lui coûte aucune peine. Et Il est  
le Très-Haut, l'Immense.}



Ceci est notre enseigne 1465



Ceci est notre enseigne 1465



Notre Croquis



# أَذْكَارُ الْمَسَاءِ

14

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،  
لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي  
وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ

قَدِيرٌ.

(عَشْرَمَرَاتٍ)



## LES ÉVOCATIONS DU SOIR

14

Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la souveraineté et les louanges, Il est Celui qui donne la vie et la reprend, et Il est capable de toute chose.

(À répéter dix fois)



Ceci.est.entre.espace



Ceci.est.entre.espace1418



NotreChapelle



# أَذْكَارُ الْمَسَاءِ

15

أَمْسَيْنَا وَأَمْسَى الْمَلِكُ لِلَّهِ رَبِّ  
الْعَالَمِينَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ  
هَذِهِ اللَّيْلَةِ فَتَحَهَا وَنَصَرَهَا،  
وَنُورَهَا، وَبَرَكَتَهَا، وَهَدَاهَا، وَأَعُوذُ  
بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا  
بَعْدَهَا.



## LES ÉVOCATIONS DU SOIR

15

Nous voilà au soir et la souveraineté est à Allah le Seigneur des Mondes ! Ô Allah ! Je Te demande tout le bien que contient cette nuit : ses largesses, son succès, sa lumière, sa bénédiction et sa droiture. Et je cherche refuge auprès de Toi contre le mal de ce qu'elle contient et contre le mal de ce qui la suit.



# أَذْكَارُ الْمَسَاءِ

16

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي  
فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا  
إِلَهَ إِلَّا أَنْتَ.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ،  
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا  
إِلَهَ إِلَّا أَنْتَ.

(ثَلَاثُ مَرَّاتٍ)



## LES ÉVOCATIONS DU SOIR

16

Ô Allah ! Préserve mon corps ! Ô Allah ! Préserve mon ouïe ! Ô Allah ! Préserve ma vue ! Il n'est de divinité digne d'adoration que Toi. Ô Allah ! Je cherche refuge auprès de Toi contre la mécréance et la pauvreté. Ô Allah ! Je cherche refuge auprès de Toi contre le châtement de la tombe, il n'est de divinité digne d'adoration que Toi.

(À répéter trois fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

17

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ،  
عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ  
الْعَرْشِ الْعَظِيمِ.

(سبع مرات)

## LES ÉVOICATIONS DU SOIR

17

Allah me suffit, il n'est de divinité digne d'adoration que Lui. C'est à Lui Seul que je m'en remets et Il est le Seigneur du Trône immense.

(À répéter sept fois)



# أَذْكَارُ الْمَسَاءِ

18

## سُبْحَانَ اللَّهِ.

(مئة مرة، وكلما زاد كان أفضل)

## LES ÉVOCATIONS DU SOIR

18

# *Soubhāna-Llāh*

(J'affirme qu'Allah est exempt de toute imperfection)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



# أَذْكَارُ الْمَسَاءِ

18

# اللَّهُ أَكْبَرُ.

(مئة مرة، وكلما زاد كان أفضل)



# LES ÉVOICATIONS DU SOIR

18

*Allāhou akbar*

(Allah est plus grand que tout)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



Ceci\_est\_notre\_chapitre



Ceci\_est\_notre\_chapitre1415



NotreChapitre



# أَذْكَارُ الْمَسَاءِ

18

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ  
لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ،  
وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

(منة مرة، وكلما زاد كان أفضل)



## LES ÉVOCATIONS DU SOIR

18

*Lā ilāha illa-Llāhou  
wahdahou lā sharīka lah,  
lahou-l-moulkou wa  
lahou-l-hamdou wa houwa  
'alā koulli shaï°in qadīr*

(Il n'est de divinité digne d'adoration qu'Allah, Seul, sans aucun associé. À Lui Seul reviennent la royauté et les louanges, et Il est capable de toute chose)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



CeLent\_sabte\_royance



CeLent\_sabte\_royance1418



NitteRoyance



# أَذْكَارُ الْمَسَاءِ

19

## أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

(ثَلَاثَ مَرَّاتٍ)

صحيح: أخرجه مسلم في ((صحيحه)) (2709) عن أبي هريرة رضي الله عنه أنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ما ليثبت من غريب لأشقي البارحة، قال: ((أما لو كنت جين أنصبت: . . . . ثم فخرتك)).



# LES ÉVOCATIONS DU SOIR

19

Je cherche refuge auprès  
des Paroles parfaites  
d'Allah, contre le mal de  
ce qu'Il a créé.

(À répéter trois fois)

**Ṣaḥīb** : Recueilli par Mouslim dans son *Ṣaḥīb* (2709) selon une narration d'Abou Hourairah stipulant : « Un homme se rendit auprès du Prophète ﷺ et dit : "Ô Messager d'Allah ! Je ne saurais te décrire l'intensité de ce qui m'a atteint la nuit dernière après qu'un scorpion m'ait piqué" Il lui répondit : "En vérité, si tu avais dit : "[...]", il ne t'aurait pas nuí." »



Ceci\_est\_notre\_croyance



Ceci\_est\_notre\_croyance1488



NotreCroyance



# أَذْكَارُ الْمَسَاءِ

20

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ.  
أَوْ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ  
وَبِحَمْدِهِ.

(مئة مرة، وكلما زاد كان أفضل)

# LES ÉVOCATIONS DU SOIR

20

*Soubhāna-Llāhi wa  
biḥamdih*

(J'affirme qu'Allah est exempt de toute imperfection  
et je Le glorifie)

Ou bien,

*Soubhāna-Llāhi-l-'Azīm  
wa biḥamdih*

(J'affirme qu'Allah le Sublime est exempt de toute  
imperfection et je Le glorifie)

(À répéter cent fois, et rajouter n'est que meilleur)



[Cet\\_est\\_votre\\_croyance](#)



[Cet\\_est\\_votre\\_croyance1461](#)



[NotreCroyance](#)



# أَذْكَارُ الْمَسَاءِ

21

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ،  
كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ  
إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.  
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ،  
كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ  
إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

(عَشْرُ مَرَّاتٍ)



## LES ÉVOCATIONS DU SOIR

21

Ô Allah ! Couvre d'éloges  
Mouhammad et tous ses suiveurs  
comme Tu le fis avec Abraham ainsi  
que tous ses suiveurs, Tu es certes  
le Digne de louanges, Le Glorieux !  
Ô Allah ! Bénis Mouhammad et tous  
ses suiveurs, comme Tu le fis pour  
Abraham ainsi que tous ses  
suiveurs, Tu es certes le Digne de  
louanges, Le Glorieux !

(À répéter dix fois)



FIN



Ceci\_est\_notre\_croyance



Ceci.est.notre.croyance1440



NotreCroyance

